

கூடுதல் சார்பு நீதிமன்றம், பழனி.

அ.வ.எண்.338/2022

தேதி : 12.02.2026

(வா.சா.3) - திரு. தமிழரசு

சாட்சி அழைக்கப்பட்டு, சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டு பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

குறுக்கு விசாரணை :- (பிரதிவாதி தரப்பில்)

1. பிரதிவாதியும், வாதியும் என்ன உறவுமுறை என்றால் அக்கா, தம்பி உறவுமுறை. நான் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டேன். வாதியின் கணவர் பெயர் தங்கவேல். அவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக வேலை பார்க்கிறார். வா.சா.2 ஜாபர் சாதிக் பள்ளிப் பேருந்து ஓட்டுனராக வேலை பார்க்கிறார். ஜாபர் சாதிக் தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்று சொன்னால் சரியல்ல. கடனுறுதிச் சீட்டை எழுதுவதற்கு நான் உரிமம் பெற்றுள்ளேனா என்றால் இல்லை.

2. கடனுறுதிச் சீட்டை நான் நேரடியாக எழுதினேனா அல்லது மாதிரி கடனுறுதிச் சீட்டை எழுதிக்கொண்டு எழுதினேனா என்றால் நேரடியாக எழுதினேன். நான் எழுதிய கடனுறுதிச் சீட்டில் ஆங்கில மாதமும், தமிழ் மாதமும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் ஆங்கில மாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனுறுதிச் சீட்டை பிரபு வாங்கி வந்தார். எத்தனை மணிக்கு வாங்கி வந்தார் என்றால் 10.00 மணிக்கு வாங்கி வந்தார். கடனுறுதிச் சீட்டை வாங்கிக்கொண்டு அவர் சுமார் 10.00 மணிக்கு சின்னக்கலையம்புத்தூரில் இருக்கும் எனது வீட்டிற்கு வந்தார். வாதியின் வீடு என் வீட்டிலிருந்து சுமார் 5,6 வீடுகள் தள்ளி உள்ளது.

3. கடனுறுதிச் சீட்டு எத்தனை மணிக்கு எழுதப்பட்டது என்றால் 10.30 முதல் 11.00 மணிக்கு எழுதப்பட்டது. கடனுறுதிச் சீட்டு எங்கு வைத்து எழுதப்பட்டது என்றால் தங்கவேல் வீட்டில் வைத்து எழுதப்பட்டது. கடனுறுதிச் சீட்டு எழுதப்பட்ட பிறகுதான் கடன் கொடுக்கப்பட்டது. முதலில் கடனுறுதிச் சீட்டில் யார் கையொப்பம் செய்தார் என்றால் பிரபு கையொப்பம் செய்தார். கடனுறுதிச் சீட்டில் ஒரு ரூபாய் முத்திரை வில்லை ஒட்டப்பட்டிருந்தது. அதில் பிரதிவாதி முத்திரை வில்லையின் மீது ஒரு கையொப்பமும், கீழ் ஒரு கையொப்பமும் பிரதிவாதி செய்தார். கடனுறுதிச் சீட்டில்

முதலில் தங்கவேல் சாட்சிக் கையொப்பம் செய்தார். அந்த தங்கவேல் என்பவர் வாதியின் கணவர். அதன்பின்பு ஜாபர் சாதிக் என்பவர் கையொப்பம் செய்தார். அதன்பின்பு கடைசியாக நான் கையொப்பம் செய்தேன்.

4. கடனுறுதிச் சீட்டில் அடித்தல் திருத்தல் உள்ளதா என்றால் இல்லை. அவ்வாறு அடித்தல் திருத்தல் இருந்தால் கடனுறுதிச் சீட்டின்கீழ் அடித்தல் திருத்தல் உள்ளது என எழுதவேண்டும் என்றால் எனக்குத் தெரியாது. என்னிடம் காட்டப்படும் வா.சா.ஆ.1 கடனுறுதிச் சீட்டில் தொகை எழுதப்பட்ட இடத்தில் திருத்தல் உள்ளது என்றால் சரிதான். அவ்வாறு திருத்தம் உள்ளது என எழுதாமல் அவசர கதியில் கடனுறுதிச் சீட்டை நான் வாதிக்கு ஆதரவாக வாதியின் கணவரும், வா.சா.2 ஆகியோருடன் சேர்ந்து உற்பத்தி செய்ததாகச் சொன்னால் சரியல்ல.

5. தங்கவேல் தமிழில் கையொப்பம் செய்தாரா, ஆங்கிலத்தில் கையொப்பம் செய்தாரா என்றால் தங்கவேல் ஆங்கிலத்தில் கையொப்பம் செய்தார். அனைவரும் ஒரே பேனாவில் கையொப்பம் செய்தோமா என்றால் பிரதிவாதி பிரபு அவர் வைத்திருந்த பேனாவில் கையொப்பம் செய்தார். மற்றவர்கள் நான் வைத்திருந்த பேனாவில் கையொப்பம் செய்தார்கள். சாட்சிகளின் விலாசங்களை அவர்கள் சொல்ல நான் நிரப்பினேன். சாட்சிகளின் விலாசங்களை நான் தமிழில் எழுதினேனா, ஆங்கிலத்தில் எழுதினேனா என்றால் தமிழில்தான் எழுதினேன். நான் எனது நிரூபண வாக்குமூலத்தில் சொல்லியுள்ள சங்கதிகள் அனைத்தும் பொய் என்றும், வாதியிடம், பிரதிவாதி எவ்வித கடனும் பெறவில்லை என்றும், வாதிக்கு ஆதரவாக நான் பொய்யாகச் சாட்சியமளிப்பதாகச் சொன்னால் சரியல்ல.

மறு விசாரணை :- இல்லை.

Taken down by me in open court and read over to the witness in Tamil and acknowledged by him/her to be correct.

Additional Sub Judge,
Palani.